

	Listening Comprehension Practice by BangMandarin			Set 4
Audio Title	yī wèi wǔ dǎo lǎo shī zài xiàng 一位舞蹈老师在向 zhǔ chí rén jiè shào tā de wǔ 主持人介绍她的舞 dǎo gōng zuò shì 蹈工作室	IB Theme Topic	shè huì zǔ zhī 社会组织 Social Organization	
Duration	5 分 17 秒	Level	Ab initio	
Key Words	wǔ dǎo gōng zuò shì zhōng guó wǔ hái zi 舞蹈工作室 中国舞 孩子			
Script				
zhǔchírén wǒ xiǎngxiān wèn yíxià nǐ xiànzài zuò shénme zhíyè 主持人：我想先问一下，你现在做什么职业？				
wǔdǎo lǎoshī è wǒ shì yī míngzhōngguó wǔ lǎoshī xiànzài zài hǎi wài jiàozhōngguó wǔ 舞蹈老师：呃，我是一名中国舞老师，现在在海外教中国舞。				
zhǔchírén nà nǐ néngtán tán nǐ jiào shénmeyàng de xiǎopéngyǒu ránhòu yǒu duōshǎo gè xuéshēng 主持人：那你能谈谈你教什么样的小朋友？然后有多少个学生？				
wǔdǎo lǎoshī mùqián dehuà wǒ zhèbiān dàgài shì yǒu wǔ shí dào liù shí gè xiǎoháizi ránhòu ne chúle jiào xiǎoháizi 舞蹈老师：目前的话我这边大概是有五十到六十个小孩子，然后呢，除了教小孩子				
tiàowǔ wǒ yě huì jiàochéng rén jiùshì wǒmen zhèbiān yě huì yǒuchéng rén lái tiàozhōngguó wǔ 跳舞，我也会教成人，就是我们这边也会有成人来跳中国舞。				
zhǔchírén nà chéng rén tiào zhōngguó wǔ shì zhōngguó rén ma hái shì yě yǒu wàiguó rén 主持人：那成人跳中国舞是中国人吗？还是也有外国人？				
wǔdǎo lǎoshī èn dàbùfen dehuà dōushì zhōngguó rén yīnwèi dehuà tāmen bǐjiào xǐhuān zhōngguó wénhuà yā ránhòu 舞蹈老师：嗯，大部分的话都是中国人，因为的话，他们比较喜欢中国文化呀，然后				
suǒyǐ zhīdào wǒ zhèbiān yǒu zhōngguó wǔ tāmen dōu hěn xǐhuān lái zhèbiān cānjiā kèchéng 所以知道我这边有中国舞，他们都很喜欢来这边参加课程。				
zhǔchírén nà chúle zhōngguó wǔ yǐwài nǐ de gōngzuò shì hái yǒu shénme wǔdǎo de kè 主持人：那除了中国舞以外，你的工作室还有什么舞蹈的课？				
wǔdǎo lǎoshī è wǒmen xiǎoháizi dehuà tā shì huì yǒu bālěi de duì wǒmen shì yǒu bālěi hé zhōngguó wǔ jiùshì 舞蹈老师：呃，我们小孩子的话，它是会有芭蕾的，对，我们是有芭蕾和中国舞就是				
jiéhé de 结合的。				

zhǔ chí rén nà nǐ měi tiān de shēng huó huì shàng jǐ jié kè dà gài shén me shí jiān
主持人：那你每天的生活，会上几节课，大概什么时间？

wǔ dǎo lǎo shī jiù shì yì bān de huà dōu shì xiǎo péng yǒu fàng xué zhī hòu de kè chéng bǐ rú shuō xià wǔ wǒ sì diǎn yǐ hòu
舞蹈老师：就是一般的话，都是小朋友放学之后的课程，比如说下午，我四点以后，

èn rán hòu ne hái yǒu jiù shì zhōu liù zhōu rì yì bān wǒ zhōu liù zhōu rì shì bǐ jiào máng de rán hòu wǒ yì bān kè hòu de huà
嗯，然后呢，还有就是周六周日，一般我周六周日是比较忙的。然后我一般课后的话

dà gài huì shàng yì dào liǎng jié rán hòu yào shì zhōu liù zhōu rì de huà nà kě néng jiù shì quán tiān duì kè chéng jiù bǐ jiào duō
大概会上一到两节，然后要是周六周日的话，那可能就是全天，对，课程就比较多

(yì tiān dōu shàng kè)。duì duì duì yīn wéi zhōu liù zhōu rì de huà xiǎo péng yǒu tā men dōu méi shén me shì er le rán hòu
(一天都上课)。对对对，因为周六周天的话，小朋友，他们都没什么事儿了，然后

jiā zhǎng jiù huì sòng lái。
家长就会送来。

zhǔ chí rén nà xiàn zài nǐ duì nǐ zuò de gōng zuò mǎn yì ma
主持人：那现在你对你做的工作满意吗？

wǔ dǎo lǎo shī ā wǒ fēi cháng mǎn yì yīn wéi wǒ jué de wǒ hái shì hěn xìng yùn de ne kě yǐ zài zhè biān jiāo shòu zhōng guó
舞蹈老师：啊，我非常满意，因为我觉得我还是很幸运的，呢，可以在这边教授中国

wǔ rán hòu ne wǒ yě fēi cháng xǐ huan wǒ de zhí yè zài jiāo xiǎo hái zǐ de shí hòu wǒ fēi cháng yǒu chéng jiù gǎn。
舞。然后呢，我也非常喜欢我的职业。在教小孩子的时候我非常有成就感。

zhǔ chí rén nǐ néng bu néng jiǎng yí gè ràng nǐ fēi cháng gǎn dòng de shùn jiān
主持人：你能不能讲一个让你非常感动的瞬间？

wǔ dǎo lǎo shī èn nà jiù shuō zuì jìn de zhè ge huì yǎn ba jiù shì wǒ men měi nián dōu huì yǒu huì bào yǎn chū èn rán hòu
舞蹈老师：嗯，那就说最近的这个汇演吧，就是我们每年都会有汇报演出。嗯，然后

jīn nián de huì bào yǎn chū ne wǒ hái shì tǐng gǎn dòng de yīn wéi jīn nián wǒ shì dì yī cì gēn wǒ de xué shēng yì qǐ tóng tái yǎn chū
今年的汇报演出呢，我还是挺感动的。因为今年我是第一次跟我的学生一起同台演出，

è zuò wéi zuì hòu yí gè jié mù rán hòu wǒ huí kàn shì pín de shí hòu hái shì huì fēi cháng gǎn dòng yīn wéi wǒ kàn dào hái zǐ men cóng
呢，作为最后一个节目。然后我回看视频的时候还是会非常感动，因为我看到孩子们从

kě néng gāng kāi shǐ sì suì wǔ suì jiù gēn wǒ yì qǐ xué xí rán hòu dào xiàn zài kě néng shí suì le èn yě jiàn zhèng le tā men de
可能刚开始四岁五岁就跟我一起学习，然后到现在可能十岁了，嗯，也见证了他们的

chéng zhǎng wǒ men zài huí kàn shì pín de shí hòu wǒ fā xiàn měi ge hái zǐ zài gēn wǒ tiào wǔ de shí hòu dōu hěn mài lì hěn tóu rù
成长。我们在回看视频的时候我发现每个孩子在跟我跳舞的时候都很卖力，很投入，

wǒ jiù shì měi yí cì dōu huì rè lèi nà zhǒng gǎn jué èn jiù hěn gǎn dòng hěn yǒu chéng jiù gǎn fēi cháng yǒu chéng jiù gǎn kàn
我就是每一次都会热泪那种感觉，嗯，就很感动，（很有成就感），非常有成就感，看

zhe tā men jìn bù。
着他们进步。

zhǔ chí rén nà zuò zhè ge gōng zuò nǐ jué de yǒu shén me tiǎo zhàn ma
主持人：那做这个工作你觉得有什么挑战吗？

wǔ dǎo lǎo shī tiǎo zhàn de huà kě dìng shì yǒu de yīn wéi nǐ zài hǎi wài nǐ huì yù dào hěn duō wèn tí shén me shì qing de huà
舞蹈老师：挑战的话。肯定是有的。因为你在海外，你会遇到很多问题，什么事情的话

yě dōu xū yào zì jǐ lái jiě jué rán hòu zài yí gè de huà zài jiāo xué de guò chéng zhōng nǐ kě néng huì ràng hái zǐ men qù liǎo jiě
也都需要自己来解决。然后再一个的话，在教学的过程中，你可能会让孩子们去了解

zhōngguó wénhuà yīnwéi hěnduō hái zǐ suīrán tā shì huárén dànshì tā kěnéng jiùshì duì zhōngguó wénhuà liǎojiě bǐjiào shǎo tā
中国文化。因为很多孩子虽然他是华人，但是他可能就是对中国文化了解得比较少。他

zài zhège hǎiwài shēnghuó bǐjiào jiǔ le chūshēng zài zhèlǐ nà nǐ jiù huì gěi tā jiǎng yīxiē bǐrúshuō wǒmen yào xuéxí
在这个海外生活得比较久了，出生在这里，那你就会给他讲一些，比如说我们要学习

yīgè mínzú wǔ bǐrúshuō wéizú lǎ mēngzú lǎ zhèzhǒng dōushì wǒmen de shǎoshùmínzú de nà nǐ jiù yào gěi tā jiào
一个民族舞，比如说维族啦，蒙族啦，这种都是我们的少数民族的。那你就要给他教

yīxiē fēngsú tèdiǎn huì gào sù tā yīdiǎndiǎn de tā de lìshǐ bèijīng qù ràng tāmen liǎojiě zhège mínzú zài qù xuéxí
一些风俗特点，会告诉他一点点的它的历史背景，去让他们了解这个民族，再去学习

zhège wǔdǎo èn wǔdǎo hòumian de wénhuà duì duì duì duì shì zhèyàng de huà tāmen jiù zhīdào wǒ zài xué
这个舞蹈，（嗯，舞蹈后面的文化）。对对对对，是，这样的话，他们就知道我在学

shénme ránhòu bǐrúshuō dǎizú nà nǐ huì gào sù tā wèishénme dǎizú wǔ de tǐtài ā shì zhège yàngzi wéizú
什么，然后比如说傣族，那你会告诉他为什么傣族舞它的体态啊，是这个样子，维族，

tā de wèishénme huì dòng bózi jiùshì zhèzhǒng jiù zhèyàng
它的为什么会动脖子，就是这种的，就这样。

zhǔchírén suǒyǐ hěn yǒuqù duì nà wǒ kàn le nǐ de nàge huìyǎn wǒ juéde tèbié gǎndòng tèbié chénggōng
主持人：所以很有趣。对，那我看了你的那个汇演，我觉得特别感动，特别成功。

èn nà nǐ zài zuò huìyǎn de shíhòu dōu yù dào shénmeyàng de kùnnan ne
嗯，那你在做汇演的时候都遇到什么样的困难呢？

wǔ dǎo lǎoshī zài huìyǎn de shíhòu cóng zuìchū kāishǐ dīng zhège jùchǎng èn zhège jùchǎng wǒ dàgài shì tíqián le yī nián
舞蹈老师：在汇演的时候，从最初开始订这个剧场，嗯，这个剧场我大概是提前了一年

duō duì yīnwéi zài zhèbiān de zīyuán yǒuxiàn ránhòu hái yǒu yǔyán fāngmiàn ba yīnwéi yǒude shíhòu nǐ huì qù gēn tāmen de
多，对，因为在这边的资源有限。然后还有语言方面吧，因为有的时候你会去跟他们的

gōngzuòrènyuán qù gōutōng bǐrúshuō zhège dēngguāng shì shénmeyàng zi ránhòu hái yǒu zhège wǔtái shèzhì kěnéng zài zhège
工作人员去沟通，比如说这个灯光是什么样子，然后还有这个舞台设置，可能在这个

guòchéngzhōng duì wǒ tiǎozhàn bǐjiào duō dànshì wǒ fēicháng yǒuchéngjiù de shì zhèshì wǒmen dì sān cì de huìyǎn wǒ jiùshì kàn
过程中对我挑战比较多。但是我非常有成就感的是这是我们第三次的汇演，我就是看

zhe wǒ zhège huìyǎn yī bù yī bù cóng yīgè xiǎo wǔtái è jiùshì hái bù suànzhèngshì de wǔtái ránhòu dào jīntiān zhōngyú
着我这个汇演，一步一步从一个小舞台，呢，就是还不算正式的舞台，然后到今天终于

kěyǐ gěi hái zǐ men tígōng yīgè shǔyú tāmen zìjǐ de wǔtái le duì qíshí wǒ juéde èn chéngjiù gǎn dà yú kùnnan
可以给孩子们提供一个属于他们自己的舞台了。对，其实我觉得，嗯，成就感大于困难

ba wǒ shì zhèyàng xiǎng de duì kèfú le kùnnan duì duì duì duì shì zhèyàng
吧。我是这样想的。对，（克服了困难），对对对，对，是这样。

zhǔchírén nà chú le jiào xiǎo hái zǐ èn nǐ de gōngzuò shì hái yǒu biéde kèchéng ma
主持人：那除了教小孩子，嗯，你的工作室还有别的课程吗？

wǔ dǎo lǎoshī chú le huìyǎn zhè fāngmiàn wǒmen huì qù cānjiā yīxiē bǐsài duì jiùshì huì dài hái zǐ men bǐrúshuō qù
舞蹈老师：除了汇演这方面我们会去参加一些比赛。对，就是会带孩子们，比如说去

xiānggǎng zhōngguó xiānggǎng bǐsài ya huò zhě shì yī xiē yà zhōu de guó jiā qù dài tā men qù bǐ sài
香港，中国香港比赛呀，或者是一些亚洲的国家，去带他们去比赛。

Notes:

In spoken Chinese conversations, people often use fillers such as “嗯”, “对”, “啊”, “呃”, which do not carry specific meanings. In transcripts, these fillers may sometimes be included and sometimes omitted. In addition, because speakers are often **thinking while speaking**, they may repeat certain words or sentences in oral interactions. The text in parentheses is the other person’s brief acknowledgment.

Copyright Reserved by BangMandarin

Answer Key (ab initio)			
Q. Number	Answers	Explanation	Your learning notes
1.	C	wǒ xiǎngxiān wèn yí xià nǐ xiànzài “我想先问一下你现在”，I would like to ask you..., it's an interview	
2.	50-60	gè xiǎo hái zǐ “50-60个小孩子”，50-60 kids	
3.	B	yǒu chéng rén lái tiào zhōng guó wǔ “有成人来跳中国舞”，adults come to dance	
4.	B	wǒ men shì zhōng guó wǔ hé bā lěi wǔ jié hé de “我们是中国舞和芭蕾舞结合的”，it's a combination of Chinese dance and ballet	
5.	周六 周日	wǒ zhōu liù zhōu rì shì bǐ jiào máng de “我周六周日是比较忙的”，I'm relatively busy Saturday and Sunday	
6.	B	wǒ fēi cháng mǎn yì “我非常满意” I'm very happy with my job	
7.	A	zhè shì wǒ dì yī cì gēn wǒ de xué shēng yì qǐ tóng tái yǎn chū “这是我第一次跟我的学生一起同台演出” this is my first time to dance with my students	
8.	C	zài hǎi wài huì yù dào hěn duō wèn tí “在海外会遇到很多问题” overseas you will encounter many problems	

9.	B	<p>ràng hái zǐ men liǎo jiě zhōng guó wén huà , gào sù tā lì shǐ “让孩子们了解中国文化，告诉他历史 bèi jīng wǔ dǎo hòu mian de wén huà ” make kids 背景，舞蹈后面的文化” make kids understand Chinese culture, and tell them historical background, the culture behind the dance</p>	
10.	C	<p>yǔ yán fāng miàn , yīn wéi huì qù gēn gōng zuò rén yuán qù gōu “语言方面，因为会去跟工作人员去沟 tōng 通” in the area of language, how to communicate with working staffs</p>	
11.	C	<p>zhōng guó xiāng gǎng huò zhě yà zhōu de yī xiē guó jiā qù bǐ “中国香港，或者亚洲的一些国家去比 sài 赛” they join competition in Hong Kong and other Asian countries</p>	